



People's Watch

No.32, Besant Road, Chokkikulam, Madurai - 625 002
Phone: +91-452-2531874 & 2539520 Fax: +91-452-2531874
E.mail: info@pwn.org Web: www.peopleswatch.org

A Network Towards Human Rights Monitoring, Intervention, Campaign, Research and Documentation
(A Programme Unit of the Centre for Promotion of Social Concerns)

22.09.2017

பத்திரிகை செய்தி

மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம் சார்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்கள் அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் (21.09.2017) பங்கேற்று பேசியதாவது:

மிகவும் முக்கியமான மனித உரிமைகள் பரிந்துரைகளை இந்தியா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான கௌரவ குற்றங்கள், வரதட்சணை மரணங்கள் மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட 14 பரிந்துரைகளை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.

அய்.நா. வின் சித்திரவதைக்கெதிரான உடன்படிக்கையை ஏற்புறுதி செய்யுமாறு கூறப்பெற்ற இருபது பரிந்துரைகளில் 13 பரிந்துரைகளை மட்டுமே இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான பரிந்துரைகள் மற்றும் மனித உரிமைக் காப்பாளர்கள் உரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்த 11 பரிந்துரைகள் ஆகியன எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

மதச் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 16 பரிந்துரைகளில் குறிப்பாக பாகுபாடு காட்டும் சட்டங்களை நீக்குதல், வெறுப்பூட்டும் பேச்சுகள் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுதல் உள்ளிட்ட 9 பரிந்துரைகள் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வகுப்புவாத மற்றும் இலக்கு தீர்மானிக்கப்பட்ட வன்முறை தடுப்பு மசோதாவை

Executive Director, Human Rights

உலகளாவிய காலமுறை மீளாய்வில் இருந்து இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரமும் சுயாட்சியும் வலுப்படுத்த முடியாத நிலையில் இருப்பது வருந்தத்தக்கது.

இந்திய இராணுவப் பாதுகாப்புப் படைகள் மற்றும் இராணுவத் துணைப் படைகள் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் இளைஞ் சிறார்கள் காணாமற் போதல் மற்றும் தாக்குதலின் போது இராணுவம் மிகச் சிறிய ரகக் குண்டுகளைப் பயன்படுத்துதல் போன்றவை மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

தனிமைக்கான (Privacy) உரிமை குறித்து கடந்த ஆகஸ்ட் 24, 2017 அன்று உச்ச நீதிமன்றம் (உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வு) அளித்த தீர்ப்பில் இவ்வுரிமை மனித குலம் தோன்றியதில் இருந்து மனித வாழ்வின் அங்கமாக உள்ளது என இவ்வுரிமையை உச்ச நீதிமன்றம் மறுஉறுதி செய்துள்ள போதிலும் இந்திய அரசு இதில் கடமை உணர்வற்று உள்ளது.

வெளிநாட்டு நிதி உதவி கட்டுப்பாடு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குடிமக்கள், குழுக்கள், குடிமைச் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் மீது நடத்தப்பெறும் தாக்குதல் குறித்து உலக நாடுகளின் கவலை குறித்த பரிந்துரைகள் எதுவுமே இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனவே அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வை அதன் பணிக்குழு மக்கள் மத்தியில் ஒரு இயக்கமாகக் கொண்டு சென்று அரசின் கவனத்தை ஈர்த்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.

Link of Mr. Henri Tiphagne's speech at 36th Regular Session of the UN Human Rights Council, Geneva on 21 September 2017

<https://drive.google.com/open?id=0B5JS1vkxjOP2eXZ0OEFoZXBldHc>

நன்றி!

இப்படிக்கு,

ஜெயக்குமார்.

மக்கள் கண்காணிப்பகம்